

# Mat

## Chapter 7

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Mḥ κρίνετε, ἴνα μῆ κριθῆτε:  
வேண்டாம் நியாயந்தீர்க்கிறீர்கள் -க்காக வேண்டாம் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்  
[G3361](#) [G2919](#) [G2443](#) [G3361](#) [G2919](#)

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள்.

- 2 ἐν ᾧ γὰρ κρίματι κρίνετε, κριθῆσεσθε;  
-இல் எந்த ஏனெனில் நியாயத்தீர்ப்பு நியாயந்தீர்க்கிறீர்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்  
[G1722](#) [G3739](#) [G1063](#) [G2917](#) [G2919](#) [G2919](#)

καὶ ἐν ᾧ μέτρω μετρεῖτε, μετρηθήσεσθε ἅμῃν.  
மற்றும் -இல் எந்த அளவு அளக்கிறீர்கள் அளக்கப்படும் உங்களுக்கு  
[G2532](#) [G1722](#) [G3739](#) [G3358](#) [G3354](#) [G3354](#) [G4771](#)

ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

- 3 τὶ δὲ βίβαις τὸ κάρφος τὸ ἐν τῷ ὀφθαλμῷ τοῦ  
ஏன் -ஆனால் பார்க்கிறாய் -ஐ துரும்பு -ஐ -இல் -அந்த கண் -இன்  
[G5101](#) [G1161](#) [G0991](#) [G3588](#) [G2595](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G3788](#) [G3588](#)

ἀδελφοὶ σοὺ, τῆν δὲ ἐν τῷ ὀφθαλμῷ δόκον ὀ  
சகோதரன் உன் -ஐ -ஆனால் -இல் -அந்த உன் கண் உத்திரம் இல்லை  
[G0080](#) [G4771](#) [G3588](#) [G1161](#) [G1722](#) [G3588](#) [G4674](#) [G3788](#) [G1385](#) [G3756](#)

κατανοεῖς?  
கவனிக்கிறாய்  
[G2657](#)

நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன?

- 4 ἢ αὖς ἐρεῖς τῷ ἀδελφῷ σοὺ, Ἄφεε ἐκβῆλ τὸ  
அல்லது எப்படி சொல்வாய் -அந்த சகோதரனிடம் உன் விடு எடுக்கட்டும் -ஐ  
[G2228](#) [G4459](#) [G2046](#) [G3588](#) [G0080](#) [G4771](#) [G0863](#) [G1544](#) [G3588](#)

κάρφος ἐκ τοῦ ὀφθαλμοῦ σοὺ; καὶ ἰδοὺ, ἡ δόκος ἐν  
துரும்பு -இலிருந்து -அந்த கண் உன் மற்றும் இதோ -அந்த உத்திரம் -இல்  
[G2595](#) [G1537](#) [G3588](#) [G3788](#) [G4771](#) [G2532](#) [G3708](#) [G3588](#) [G1385](#) [G1722](#)

τῷ ὀφθαλμῷ σοῖ!  
-அந்த கண் உன்  
[G3588](#) [G3788](#) [G4771](#)

இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போட்டும் என்று நீ சொல்வதெப்படி?

5	ὑποκριτά, மாயக்காரனே <a href="#">G5273</a>	ἔκβιλε எடு <a href="#">G1544</a>	παρῶτον முதலில் <a href="#">G4412</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	ὀφθαλμοῦ கண் <a href="#">G3788</a>	σοῦ உன் <a href="#">G4771</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	δοκόν, உத்திரம் <a href="#">G1385</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τότε பின்பு <a href="#">G5119</a>	διὰβλέψεις தெளிவாய்-பார்ப்பாய் <a href="#">G1227</a>	ἐκβιλεῖς எடுக்க <a href="#">G1544</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	κάρφος துரும்பு <a href="#">G2595</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	
	ὀφθαλμοῦ கண் <a href="#">G3788</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	ἁδελφοῦ சகோதரன் <a href="#">G0080</a>	σοῦ. உன் <a href="#">G4771</a>					

மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும்.

6	Μῆ வேண்டாம் <a href="#">G3361</a>	δῶτε கொடுங்கள் <a href="#">G1325</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	ἄγιον பரிசுத்தமானது <a href="#">G0040</a>	τοῖς -க்கு <a href="#">G3588</a>	κυσί, μῆδὲ நாய்கள் -இல்லை-மற்றும் <a href="#">G2965</a> <a href="#">G3366</a>			
	βέλητε போடுங்கள் <a href="#">G0906</a>	τοῖς -ஐ <a href="#">G3588</a>	μαργαρίτας முத்துக்கள் <a href="#">G3135</a>	ἕμῶν உங்கள் <a href="#">G4771</a>	ἔμπροσθεν -முன்பாக <a href="#">G1715</a>	τοῦν -அந்த <a href="#">G3588</a>	χοίρων, பன்றிகள் <a href="#">G5519</a>	μῆ -இல்லாமல் <a href="#">G3361</a>	
	ποτε ஒருவேளை <a href="#">G4219</a>	καταπατήσοσιν மிதிப்பார்கள் <a href="#">G2662</a>	αὐτοῖς அவைகளை <a href="#">G0846</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	πασίν கால்கள் <a href="#">G4228</a>	αὐτῶν, அவைகளின் <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	στραφέντες, திரும்பி <a href="#">G4762</a>	ῥήξουσιν கிழிப்பார்கள் <a href="#">G4486</a>	ἕμῶν, உங்களை <a href="#">G4771</a>						

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

7	Αἰτεῖτε, கேளுங்கள் <a href="#">G0154</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	δοθήσεται கொடுக்கப்படும் <a href="#">G1325</a>	ὑμῖν; உங்களுக்கு <a href="#">G4771</a>	ζητεῖτε, தேடுங்கள் <a href="#">G2212</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εὑρήσεται; கண்டடைவீர்கள் <a href="#">G2147</a>
	κρούετε, தட்டுங்கள் <a href="#">G2925</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀνοιγήσεται திறக்கப்படும் <a href="#">G0455</a>	ὑμῖν. உங்களுக்கு <a href="#">G4771</a>			

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;

8	παῖς ஒவ்வொரு <a href="#">G3956</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	αἰτῶν கேட்கிறவன் <a href="#">G0154</a>	λαμβάνει; பெறுகிறான் <a href="#">G2983</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ζητῶν, தேடுகிறவன் <a href="#">G2212</a>
	εὑρίσκει; கண்டடைகிறான் <a href="#">G2147</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	κρούοντι, தட்டுகிறவனுக்கு <a href="#">G2925</a>	ἀνοιγήσεται. திறக்கப்படும் <a href="#">G0455</a>			

ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9	ἡ	ταῖς	ἐστὶν	ἐξ	ἑμῶν	ἄνθρωποις	ὅν	ἀτρήσει
	அல்லது	யார்	இருக்கிறான்	-இலிருந்து	உங்கள்	மனிதன்	யாரிடம்	கேட்பான்
	<a href="#">G2228</a>	<a href="#">G5101</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1537</a>	<a href="#">G4771</a>	<a href="#">G0444</a>	<a href="#">G3739</a>	<a href="#">G0154</a>
	ὁ	πῶς	ἀποῖ	ἄρτον:	μη	λίθον	ἐπιδύσει	ἀπόψ?
	-அந்த	மகன்	அவனுடைய	அப்பம்	-ஆ	கல்	கொடுப்பான்	அவனுக்கு
	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0740</a>	<a href="#">G3361</a>	<a href="#">G3037</a>	<a href="#">G1929</a>	<a href="#">G0846</a>

உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10	ἡ	καὶ	ἰχθὺν	ἀτρήσει:	μη	ὄφιν	ἐπιδύσει	ἀπόψ?
	அல்லது	மற்றும்	மீன்	கேட்பான்	-ஆ	பாம்பு	கொடுப்பான்	அவனுக்கு
	<a href="#">G2228</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2486</a>	<a href="#">G0154</a>	<a href="#">G3361</a>	<a href="#">G3789</a>	<a href="#">G1929</a>	<a href="#">G0846</a>

மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

11	εἰ	οὖν	ἑμῆς,	πονηροὶ	ὄντες,	οὐδ'αὖτε		
	ஆகையால்	அப்படியிருக்க	நீங்கள்	பொல்லாதவர்களாய்	இருந்தும்	அறிந்திருக்கிறீர்கள்		
	<a href="#">G1487</a>	<a href="#">G3767</a>	<a href="#">G4771</a>	<a href="#">G4190</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1492</a>		
	δόματα	ἀγαθὰ	διδόναι	τοῖς	τέκνοις	ἑμῶν,	πρόσω	μᾶλλον
	ஈடுகள்	நல்ல	கொடுக்க	-க்கு	பிள்ளைகள்	உங்கள்	எவ்வளவு	அதிகமாய்
	<a href="#">G1390</a>	<a href="#">G0018</a>	<a href="#">G1325</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5043</a>	<a href="#">G4771</a>	<a href="#">G4214</a>	<a href="#">G3123</a>
	Πατὴρ	ἑμῶν	ὁ	ἐν	τοῖς	ὀργάνοις	δύσει	ἀγαθὰ
	பிதா	உங்கள்	-அந்த	-இல்	-அந்த	பரலோகத்தில்	கொடுப்பார்	நல்லவைகளை
	<a href="#">G3962</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3772</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0018</a>
	αὐτοῖσιν	ἀπόψ?						τοῖς
	கேட்கிறவர்களுக்கு	அவரை						-க்கு
	<a href="#">G0154</a>	<a href="#">G0846</a>						<a href="#">G3588</a>

ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

12	Πάντα	οὖν,	ὅσα	ἐὰν	θῆλητε	ἴνα		
	எல்லாவற்றையும்	ஆகையால்	எவையெல்லாம்	-என்றால்	விரும்புகிறீர்கள்	-என்று		
	<a href="#">G3956</a>	<a href="#">G3767</a>	<a href="#">G3745</a>	<a href="#">G1437</a>	<a href="#">G2309</a>	<a href="#">G2443</a>		
	ποιῶσιν	ἑμῶν	οἱ	ἄνθρωποι,	οὕτως	καὶ	ἑμῆς	ποιεῖτε
	செய்யவேண்டும்	உங்களுக்கு	-அந்த	மனிதர்கள்	அப்படியே	-உம்	நீங்கள்	செய்யுங்கள்
	<a href="#">G4160</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0444</a>	<a href="#">G3779</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4771</a>	<a href="#">G4160</a>
	ἀποῖς.	οὕτως	γάρ	ἐστὶν	ὁ	νόμος	καὶ	οἱ
	அவர்களுக்கு	இது	ஏனெனில்	ஆகிறது	-அந்த	நியாயப்பிரமாணம்	மற்றும்	-அந்த
	<a href="#">G0846</a>	<a href="#">G3778</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3551</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>
	παροφῆται.							
	தீர்க்கதரிசிகள்							
	<a href="#">G4396</a>							

ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

13	Εἰσέλθατε நுழையுங்கள் <a href="#">G1525</a>	δὶὰ -வழியாக <a href="#">G1223</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	στενῆς குறுகிய <a href="#">G4728</a>	πύλης. வாசல் <a href="#">G4439</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	πλατεῖα அகலமான <a href="#">G4116</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>		
	πύλη வாசல் <a href="#">G4439</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εὐρύχωρος விசாலமான <a href="#">G2149</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	ὁδὸς வழி <a href="#">G3598</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	ἀπάγουσα நடத்துகிற <a href="#">G0520</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ἀπώλειαν, அழிவு <a href="#">G0684</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πολλοί அநேகர் <a href="#">G4183</a>	εἰσὶν இருக்கிறார்கள் <a href="#">G1510</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	εἰσερχόμενοι நுழைகிறவர்கள் <a href="#">G1525</a>	δι' -வழியாக <a href="#">G1223</a>	ἀπ'τῆς; அதன் <a href="#">G0846</a>			

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

14	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	στενῆ குறுகிய <a href="#">G4728</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	πύλη வாசல் <a href="#">G4439</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τεθλιμμένη நெருக்கமான <a href="#">G2346</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	ὁδὸς வழி <a href="#">G3598</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	
	ἀπάγουσα நடத்துகிற <a href="#">G0520</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ζωήν, ஜீவன் <a href="#">G2222</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὀλίγοι சிலர் <a href="#">G3641</a>	εἰσὶν இருக்கிறார்கள் <a href="#">G1510</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>		
	εὐρίσκοντες கண்டடைகிறவர்கள் <a href="#">G2147</a>	ἀπ'τῆν. அதை <a href="#">G0846</a>								

ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

15	Προσέχετε எச்சரிக்கையாயிருங்கள் <a href="#">G4337</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ψευδοπροφητῶν, கள்ளத்தீர்க்கதரிசிகள் <a href="#">G5578</a>	ὄτινες எவர்கள் <a href="#">G3748</a>				
	ἔρχονται வருகிறார்கள் <a href="#">G2064</a>	πρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἑμᾶς உங்களை <a href="#">G4771</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐνδύμασιν ஆடைகள் <a href="#">G1742</a>	προβιάτων, ஆடுகள் <a href="#">G4263</a>	ἔσθθεν உள்ளே <a href="#">G2081</a>	δί' -ஆனால் <a href="#">G1161</a>	
	εἰσὶν இருக்கிறார்கள் <a href="#">G1510</a>	λύκοι ஓநாய்கள் <a href="#">G3074</a>	ἄρπαγες. பிடிக்கிற <a href="#">G0727</a>						

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.

16	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	καρῶν கனிகள் <a href="#">G2590</a>	ἀπ'τῶν அவர்களின் <a href="#">G0846</a>	ἐπιγνώσεσθε அறிந்துகொள்வீர்கள் <a href="#">G1921</a>	ἀπ'τούς, அவர்களை <a href="#">G0846</a>	μήτι -ஆ <a href="#">G3385</a>
	σλλέγουσιν சேகரிக்கிறார்கள் <a href="#">G4816</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	ἀκανθῶν முட்கள் <a href="#">G0173</a>	σταφυλάς, திராட்சப்பழங்கள் <a href="#">G4718</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	
	τραβόλων நெருஞ்சிச்செடிகள் <a href="#">G5146</a>	σῦκα? அத்திப்பழங்கள் <a href="#">G4810</a>					

அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

17 οὐτως αὖν δένδρον ἄγαθόν, καρποὺς καλοὺς ποιεῖ; τὸ  
அப்படியே ஒவ்வொரு மரம் நல்ல நல்ல கனிகளை நல்ல நல்ல கொடுக்கிறது -அந்த  
[G3779](#) [G3956](#) [G1186](#) [G0018](#) [G2590](#) [G2570](#) [G4160](#) [G3588](#)

δὲ σαπρὸν δένδρον, καρποὺς πονηροὺς ποιεῖ.  
-ஆனால் கெட்ட மரம் கனிகளை தீய தீய கொடுக்கிறது  
[G1161](#) [G4550](#) [G1186](#) [G2590](#) [G4190](#) [G4160](#)

அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.

18 οὐ δύνανται δένδρον ἄγαθόν, καρποὺς πονηροὺς ποιεῖν; οὐδὲ  
இல்லை கூடும் மரம் நல்ல நல்ல கனிகளை தீய தீய கொடுக்க -இல்லை-மற்றும்  
[G3756](#) [G1410](#) [G1186](#) [G0018](#) [G2590](#) [G4190](#) [G4160](#) [G3761](#)

δένδρον σαπρὸν, καρποὺς καλοὺς ποιεῖν.  
மரம் கெட்ட கனிகளை நல்ல நல்ல கொடுக்க  
[G1186](#) [G4550](#) [G2590](#) [G2570](#) [G4160](#)

நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது.

19 αὖν δένδρον μὴ ποιοῦν καρπὸν καλὸν ἐκκόπτεται καὶ  
ஒவ்வொரு மரம் இல்லை கொடுக்கிற கனி நல்ல நல்ல வெட்டப்படுகிறது மற்றும்  
[G3956](#) [G1186](#) [G3361](#) [G4160](#) [G2590](#) [G2570](#) [G1581](#) [G2532](#)

εἰς αὖρ βάλλεται.  
-க்கு நெருப்பு போடப்படுகிறது  
[G1519](#) [G4442](#) [G0906](#)

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும்.

20 ἄρα ἔτι ἂν τῶν καρπῶν ἀπὸ τῶν  
ஆகையால்-உண்மையாகவே -இலிருந்து -அந்த கனிகள் அவர்களின்  
[G0686](#) [G0575](#) [G3588](#) [G2590](#) [G0846](#)

ἐπιγυνώσεσθε ἀπὸ τῶν.  
அறிந்துகொள்வீர்கள் அவர்களை  
[G1921](#) [G0846](#)

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

21 Οὐ παῖς ὁ λέγων μοι, Κύριε, Κύριε,  
இல்லை எல்லா -அந்த சொல்கிறவன் என்னிடம் ஆண்டவரே ஆண்டவரே  
[G3756](#) [G3956](#) [G3588](#) [G3004](#) [G1473](#) [G2962](#) [G2962](#)

εἰσελεύσεται εἰς τὴν βασιλείαν τῶν οὐρανῶν, ἄλλ' ὁ  
நுழைவான் -க்கு -அந்த ராஜ்யம் -அந்த பரலோகத்தின் ஆனால் -அந்த  
[G1525](#) [G1519](#) [G3588](#) [G0932](#) [G3588](#) [G3772](#) [G0235](#) [G3588](#)

ποῦν τὸ θέλημα τοῦ Πατρὸς μου, τοῦ ἐν τοῖς  
செய்கிறவன் -ஐ சித்தம் -அந்த பிதாவின் என் -அந்த -இல் -அந்த  
[G4160](#) [G3588](#) [G2307](#) [G3588](#) [G3962](#) [G1473](#) [G3588](#) [G1722](#) [G3588](#)

οὐρανῶν.  
பரலோகத்தில்  
[G3772](#)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22	πολλοὶ அநேகர் <a href="#">G4183</a>	ἐροῦσιν சொல்வார்கள் <a href="#">G2046</a>	μοι என்னிடம் <a href="#">G1473</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐκείνη அந்த <a href="#">G1565</a>	τῆ -அந்த <a href="#">G3588</a>	ῆμέρα, நாளிலே <a href="#">G2250</a>	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>
	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	ὁ -ஆ <a href="#">G3756</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	σῷ உன் <a href="#">G4674</a>	ὀνόματι நாமத்தில் <a href="#">G3686</a>	ἐπροφητεύσαμεν, தீர்க்கதரிசனம்-உரைத்தோம் <a href="#">G4395</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	σῷ உன் <a href="#">G4674</a>	ὀνόματι நாமத்தில் <a href="#">G3686</a>	δαίμονια பிசாசுகளை <a href="#">G1140</a>	ἐξέβιάλομεν, துரத்தினோம் <a href="#">G1544</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	σῷ உன் <a href="#">G4674</a>	ὀνόματι நாமத்தில் <a href="#">G3686</a>
	δυναμεις வல்லமைகள் <a href="#">G1411</a>	πολλὰς அநேக <a href="#">G4183</a>	ἐποίησαμεν? செய்தோம் <a href="#">G4160</a>					

அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τότε அப்பொழுது <a href="#">G5119</a>	ὁμολογήσω அறிக்கையிடுவேன் <a href="#">G3670</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	Ὁυδέποτε ஒருபோதும்-இல்லை <a href="#">G3763</a>		
	ἔγνων அறிந்தேன் <a href="#">G1097</a>	ἅμάρτια; உங்களை <a href="#">G4771</a>	ἀποχρηστεύετε விலகுங்கள் <a href="#">G0672</a>	ἀπ’ -இலிருந்து <a href="#">G0575</a>	ἐμοῦ, என்னை <a href="#">G1473</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	ἐργαζόμενοι செய்கிறவர்களே <a href="#">G2038</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>
	ἀνομίαν. அக்கிரமம் <a href="#">G0458</a>							

அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

24	Πᾶς எல்லா <a href="#">G3956</a>	οἶν, ஆகையால் <a href="#">G3767</a>	ὄσπερ எவன் <a href="#">G3748</a>	ἀκούει கேட்கிறானோ <a href="#">G0191</a>	μὴ என் <a href="#">G1473</a>	τοῦς -ஐ <a href="#">G3588</a>	λόγους வார்த்தைகள் <a href="#">G3056</a>	τοῦτους, இவைகளை <a href="#">G3778</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ποιεῖ செய்கிறானோ <a href="#">G4160</a>	αὐτοῦς, அவைகளை <a href="#">G0846</a>	ὁμολογήσει ஒப்பிடப்படுவான் <a href="#">G3666</a>	ἀνδρὶ மனிதன் <a href="#">G0435</a>	φρονίμω, புத்தியுள்ள <a href="#">G5429</a>	ὄσπερ எவன் <a href="#">G3748</a>	
	ὕκοδοίμην கட்டினான் <a href="#">G3618</a>	αὐτοῦ தன் <a href="#">G0846</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	οἰκίαν வீடு <a href="#">G3614</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	πέτραν. கன்மலை <a href="#">G4073</a>	

ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.

25	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κατέβη இறங்கினது <a href="#">G2597</a>	ἡ -அந்த <a href="#">G3588</a>	βροχή, மழை <a href="#">G1028</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἦλθον வந்தன <a href="#">G2064</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	ποταμοί, வெள்ளங்கள் <a href="#">G4215</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἔπνευσαν அடித்தன <a href="#">G4154</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	ἄνεμοι, காற்றுக்கள் <a href="#">G0417</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πρὸς ἑαυτοὺς மோதின <a href="#">G4363</a>	τῆ -அந்த <a href="#">G3588</a>	οἰκίαν வீட்டை <a href="#">G3614</a>	ἐκείνη; அந்த <a href="#">G1565</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ὁκ இல்லை <a href="#">G3756</a>	ἔπνευσεν, விழுந்தது <a href="#">G4098</a>	τεθεμελιώτο அஸ்திபாரம்-போடப்பட்டிருந்தது <a href="#">G2311</a>		γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	πέτραν. கன்மலை <a href="#">G4073</a>	

பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

- 26 καὶ πᾶς ὁ ἀκόυων μὴ τὸς λόγους τοῦτο, καὶ  
மற்றும் எல்லா -அந்த கேட்கிறவன் என் -ஐ வார்த்தைகள் இவைகளை மற்றும்  
[G2532](#) [G3956](#) [G3588](#) [G0191](#) [G1473](#) [G3588](#) [G3056](#) [G3778](#) [G2532](#)
- μὴ ποῦν ἀποῦς, ὁμολογῶσαι ἄνδρὶ μωρῷ, ὅσα  
இல்லை செய்கிறவன் அவைகளை ஒப்பிடப்படுவான் மனிதன் புத்தியில்லாத எவன்  
[G3361](#) [G4160](#) [G0846](#) [G3666](#) [G0435](#) [G3474](#) [G3748](#)
- ὁκοδομησεν ἀποῦ τῆν οἰκίαν ἐπὶ τῆν ἄμυον.  
கட்டினான் தன் -ஐ வீடு -மேல் -ஐ மணல்  
[G3618](#) [G0846](#) [G3588](#) [G3614](#) [G1909](#) [G3588](#) [G0285](#)

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான்.

- 27 καὶ κατέβη ἡ βροχὴ, καὶ ἦλθον οἱ ποταμοὶ, καὶ  
மற்றும் இறங்கினது -அந்த மழை மற்றும் வந்தன -அந்த வெள்ளங்கள் மற்றும்  
[G2532](#) [G2597](#) [G3588](#) [G1028](#) [G2532](#) [G2064](#) [G3588](#) [G4215](#) [G2532](#)
- ἔπνευσαν οἱ ἄνεμοι, καὶ προσεκόψαν τῇ οἰκίᾳ ἐκεῖνη, καὶ  
அடித்தன -அந்த காற்றுகள் மற்றும் மோதின -அந்த வீட்டை அந்த மற்றும்  
[G4154](#) [G3588](#) [G0417](#) [G2532](#) [G4350](#) [G3588](#) [G3614](#) [G1565](#) [G2532](#)
- ἔπνευσεν-- καὶ ἦν ἡ παῦσα ἀπὸ τῆς μεγάλῃ.  
விழுந்தது மற்றும் இருந்தது -அந்த விழுகை அதின் பெரிய  
[G4098](#) [G2532](#) [G1510](#) [G3588](#) [G4431](#) [G0846](#) [G3173](#)

பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

- 28 Καὶ ἐγένετο, ὅτε ἐτέλεσεν ὁ Ἰησοῦς τὸς λόγους  
மற்றும் நடந்தது எப்பொழுது முடித்தார் -அந்த இயேசு -ஐ வார்த்தைகள்  
[G2532](#) [G1096](#) [G3753](#) [G5055](#) [G3588](#) [G2424](#) [G3588](#) [G3056](#)
- τοῦτο, ἐξῆλθον οἱ ὄχλοι ἐπὶ τῇ δὲ αὐτῇ  
இவைகளை ஆச்சரியப்பட்டார்கள் -அந்த கூட்டத்தார் -குறித்து -அந்த உபதேசம்  
[G3778](#) [G1605](#) [G3588](#) [G3793](#) [G1909](#) [G3588](#) [G1322](#)
- ἀποῦ,  
அவருடைய  
[G0846](#)

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால்,

- 29 ἦν γὰρ δὲ ἰσχυρὸν ἀποῦς ὡς ἐξουσίαν ἔχων,  
இருந்தார் ஏனெனில் போதிக்கிறவர் அவர்களுக்கு -போல் அதிகாரம் உடையவர்  
[G1510](#) [G1063](#) [G1321](#) [G0846](#) [G5613](#) [G1849](#) [G2192](#)
- καὶ οὐχ ὡς οἱ γραμματεῖς ἀπὸν.  
மற்றும் இல்லை -போல் -அந்த வேதபாரகர் அவர்களின்  
[G2532](#) [G3756](#) [G5613](#) [G3588](#) [G1122](#) [G0846](#)

மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.